8—

கால்நடை மருத்துவமனை

***36598—திரு. எச். வசந்தகுமார்:** *மாண்புமிகு கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அவர்கள் கீழ்க்காணும் வினாக்களுக்கு விடையளிப்பாரா—*

(அ) நாங்குநேரி தொகுதி, காரியாண்டியில் புதிய கால்நடை மருத்துவமனை அமைக்க அரசு ஆவன செய்யுமா?

(ஆ) ஆம் எனில், எப்போது?

மாண்புமிகு திரு. உடுமலை K. ராதாகிருஷ்ணன், கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர்: *மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,*

(அ) மற்றும் (ஆ) திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட காரியாண்டி கிராமத்தில் கால்நடை அலகுகள் 5000-க்கும் குறைவாக உள்ளதால், கால்நடை மருத்துவமனை துவக்கிட இயலாது என்பதை மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்கள் மூலமாக மாண்புமிகு உறுப்பினர் அவர்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: *மாண்புமிகு உறுப்பினர் திரு. எச். வசந்தகுமார் அவர்கள்.*

திரு. எச். வசந்தகுமார்: *மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, நாங்குநேரி தொகுதி என்பது அதிக கிராமங்களை உள்ளடக்கியது. நமது மாண்புமிகு அமைச்சர் அவர்கள், காரியாண்டியில் கால்நடைகள் குறைவாக இருக்கின்றன என்று சொன்னார்கள். காரியாண்டியைச் சுற்றி சடையநேரி, சவலைக்காரன் குளம், இராமகிருஷ்ணாபுரம், தினையூரணி, வடிவால்புரம், பதக்கம் ஆகிய கிராமங்கள் இருக்கின்றன. ஏறத்தாழ 7,000 ஆடுகளையும், 3,000 மாடுகளையும் "நீங்கள் மேய்த்து பிழைத்துக்கொள்ளுங்கள்" என்று விலையில்லாமல் அவர்களுக்குக் கொடுத்திருக்கின்றீர்கள்.*

முற்பகல் 11-00

மாண்புமிகு பேரவைத் தலைவர்: *பேரவையின் முன்னனுமதியுடன் வினாக்கள்-விடைகள் நேரம் நீட்டிக்கப்படுகிறது.*

[2019 ஜனவரி 4

திரு. எச். வசந்தகுமார்: நமது அரசாங்கம் விலையில்லா மாடுகளையும், விலையில்லா ஆடுகளையும், அந்த ஏழை எளிய மக்களின் வாழ்வு உயர வேண்டும் என்பதற்காகக் கொடுத்திருக்கிறது. ஆனால், அந்த ஆடு, மாடுகளுக்கு நோய் வந்தால், அங்குள்ள 10,000 கால்நடைகளும் எங்கே போகும்? அவை சைக்கிளில் போக முடியாது; மோட்டார் பைக்கில் போக முடியாது; van-ல் போனால் கட்டுப்படியாகாது. அவை நடந்துதான் போக வேண்டும். எனவே, மாண்புமிகு அமைச்சர் அவர்கள் கண்டிப்பாக ஒரு கால்நடை மருத்துவமனையை அமைத்துத் தர வேண்டும். அந்த 10,000 கால்நடைகளுக்காகவும், பல்லாயிரக்கணக்கான ஏழை, எளிய மக்களுக்காகவும் இந்த மருத்துவமனையை கண்டிப்பாக அமைத்துத் தர வேண்டும் என்று மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்கள் மூலமாக மாண்புமிகு அமைச்சர் அவர்களிடம் வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: மாண்புமிகு கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அவர்கள்.

மாண்புமிகு திரு. உடுமலை K. ராதாகிருஷ்ணன்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, மாண்புமிகு உறுப்பினர் அவர்கள் பேசுகின்றபோது, கால்நடைகள் மோட்டார் பைக்கில் போக முடியாது என்றும், சைக்கிளில் போக முடியாது என்றும் சொன்னார்கள். அந்த நிலைமையை மாற்றி, மாண்புமிகு இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் அரசு, ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஓர் ஆம்புலன்ஸ் வாகனத்தை கூடிய விரைவில் வழங்கவிருக்கிறது. (மேசையைத் தட்டும் ஒலி) ஆகவே, அந்த ஆம்புலன்ஸ் வாகனத்தில் எங்கு வேண்டுமானாலும் சென்று சிகிச்சை அளிப்பதற்குத் தயார் நிலையில் இருக்கும் வகையில் நம்முடைய அரசால் ஏற்பாடு செய்யப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

மாண்புமிகு உறுப்பினர் அவர்கள், நாங்குநேரி தொகுதி, காரியாண்டி கிராமத்தில் கால்நடை மருத்துவமனை அமைத்துத் தர வேண்டுமென்று சொன்னார்கள். ஒரு கிராமத்தில் கால்நடை அலகுகள் 3,000-க்கும் மேல் இருந்தால், முதலில் கால்நடைக் கிளை நிலையம் ஆரம்பிக்கப்பட வேண்டும். பின்பு, கால்நடைகளின்

அலகுகள் 5,000-க்கும் மேல் இருந்தால்தான், அந்த கால்நடைக் கிளை நிலையம், கால்நடை மருந்தகமாகத் தரம் உயர்த்தப்படும். அந்த வகையில், மாண்புமிகு உறுப்பினர் அவர்கள் கேட்டுள்ள காரியாண்டி கிராமத்தில் 3,000-க்கும் மேல் கால்நடைகள் உள்ளதாலும், அருகில் உள்ள கால்நடை நிலையங்களின் தூரம் அதிகமாக உள்ளதாலும், காரியாண்டி கிராமத்தில் புதிய கால்நடைக் கிளை நிலையம் அமைக்க சாத்தியக்கூறுகள் உள்ளதால், அரசின் கொள்கை முடிவுக்குட்பட்டு, மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு எடுத்துச் சென்று, மாண்புமிகு உறுப்பினர் அவர்கள் கோரியபடி காரியாண்டி கிராமத்தில் புதிய கால்நடைக் கிளை நிலையம் அமைக்க அரசு ஆவன செய்யும் என்பதை மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்கள் வாயிலாக மாண்புமிகு உறுப்பினர் அவர்களுக்குத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: *மாண்புமிகு உறுப்பினர், மாண்புமிகு அமைச்சர் அவர்கள்தான் அமைத்துத் தரப்படும் என்று சொல்லிவிட்டார்களே!*

திரு. எச். வசந்தகுமார்: *மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, நன்றி சொல்ல வேண்டுமல்லவா! அங்குள்ள 10,000 கால்நடைகளின் எண்ணிக்கையை மறந்துவிடக் கூடாது. முதலில் கால்நடைக் கிளை நிலையம் ஆரம்பித்து, அதற்குப் பிறகு அனைத்தும், அந்த ஆடு, மாடுகளுக்குக் கிடைக்கும்படி மாண்புமிகு அமைச்சர் அவர்கள் செய்து கொடுத்தால், அங்குள்ள மக்கள் சந்தோஷமாக இருப்பார்கள். நீங்கள் செய்ததன் பலன் அவர்களுக்குக் கிடைக்கும் என்பதற்காகத்தான் நான் இந்தக் கேள்வியைக் கேட்டிருக்கின்றேன். மிக விரைவில் எல்லா வசதிகளையும் அங்குள்ள கால்நடைகளுக்குச் செய்து தர வேண்டுமென்று மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்கள் மூலமாக மாண்புமிகு அமைச்சர் அவர்களிடம் கேட்டு அமர்கின்றேன். நன்றி, வணக்கம்.*

மாண்புமிகு பேரவைத் தலைவர்: *வினா வரிசை எண் 9, மாண்புமிகு உறுப்பினர் டாக்டர் ஆர்.டி. அரசு, மாண்புமிகு இந்து சமய மற்றும் அறநிலையங்கள் துறை அமைச்சர் அவர்கள்.*